

## ஹலிருஸ் (பிறைவேட்) விமிட்ட - 2021/2022

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹலிருஸ் (பிறைவேட்) விமிட்டடின் (“கம்பனி”) 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொறுப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்சுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கம்பனியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எஸ்யூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலீநியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருள்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருள்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருள்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருள்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த தொடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டினைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருள்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருள்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருள்மையான நிச்சயமற்ற

தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்குசாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அங்கீகாரத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொருத்தமான அறிக்கையிடல் நியமங்களிற்கிணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுவதை அனுமதிப்பதற்கும் சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பை பேணுவதற்கும் தேவையானவாறு கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் மாத்திரமே சொத்துக்களை அனுகூலவதற்கு அனுமதிக்கப்படுகின்றது என்றும் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பு ஏற்கனவேயுள்ள சொத்துக்களுடன் நியாயமான கால இடைவெளிகளில் ஒப்பீடு செய்யப்படுகின்றன என்றும் ஏதாவது வேறுபாடுகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதற்கு போதுமான உள்ளகக் கணக்கீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை “திட்டமிட்டு பேணுதல்” நிறுவனங்களிற்கு அவசியமாக உள்ளது.

## கணக்காய்வு விடயம்

## முகாமைத்துவ கருத்துரை

## பரிந்துரை

(அ) பெஹலிடூர்ஸ் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தின் (HTTC) பாடனேறி மூலமான வருமானம் ரூபா 7,395,000 தொகையானது ரூபா 6,486,250 தொகையாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக நிதிக்கூற்றுகளில் காட்டப்பட்ட வருமானம் ரூபா 908,750 தொகையினால் குறைத்துக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக 2021 ஜூலை மாதத்தின் போது விரிவுரைகளை நடத்துவதினை HTTC நிறுத்த வேண்டியிருந்தது மற்றும் பாடனேறிக்கான காலப்பகுதி 01 மாதத்தினால் நீடிக்கப்பட்டது. மேலும் 2021 ஆகஸ்ட் முதல் முன்று (03) மாணவர்கள் பாடனேறிக்கு இணைந்துள்ளனர் மற்றும் முதல் முன்று மாதங்களுடன் தொடர்புபட்ட பாடத் தொகுதிகள் 2022/23 நிதியாண்டின் போது பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. 2021/2022 நிதியாண்டிற்கான HTTC பாடனேறி கட்டணம் மற்றும் HTTC முற்பண பாடனேறி கட்டணம் என்பன மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இனங்காணப்பட்டிருந்தன.

(ஆ) மீளாய்வாண்டிற்காக முற்பணமாக கிடைக்கப்பெற்ற வருமானம் ரூபா 3,438,750 ஆகும். எவ்வாறாயினும் கணக்காய்வின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் பிரகாரம், இது ரூபா 2,537,500 ஆக காணப்பட்டது. இதன் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட முற்பணமாக கிடைக்கப்பெற்ற வருமானம் ரூபா 901,250 இனால் மிகையாக குறிப்பிடப்பட்டிருந்தது

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக 2021 ஜூலை மாதத்தின் போது விரிவுரைகளை நடத்துவதினை HTTC நிறுத்த வேண்டியிருந்தது மற்றும் பாடனேறிக்கான காலப்பகுதி 01 மாதத்தினால் நீடிக்கப்பட்டது. மேலும் 2021 ஆகஸ்ட் முதல் (03) மாணவர்கள் பாடனேறிக்கு இணைந்துள்ளனர் மற்றும் முதல் முன்று மாதங்களுடன் தொடர்புபட்ட பாடத் தொகுதிகள் 2022/23 நிதியாண்டின் போது பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. 2021/2022 நிதியாண்டிற்கான HTTC பாடனேறி கட்டணம் மற்றும் HTTC முற்பண பாடனேறி கட்டணம் என்பன மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இனங்காணப்பட்டிருந்தன.

கணக்கீட்டு கொள்கை மற்றும் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் தொடர்புடைய நிதியாண்டிற்கான நிலுவை வருமானத்தினை இனங்காணப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

## கணக்காய்வு விடயம்

## முகாமைத்துவ கருத்துரை

## பரிந்துரை

விமானப் பயணச் சீட்டுகளை ரத்து செய்யும் கட்டணங்கள் மீளப்பெறும் வருமான கணக்கில் செலவு வைக்கப்பட வேண்டிய போதிலும், ஆனால் விற்பனை வருமான கணக்கில் ரூபா 225,000 தொகையானது செலவு வைக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக அதே அளவான தொகையினால் தேறிய இலாபம் மிகையாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்வதேச விமான பயணச் சீட்டுக்களின் மீளப் பெறும் வருமானம் ரூபா 225,000 தவறுதலாக சர்வதேச விமானப் பயணச் சீட்டு வருமானக் கணக்கினுள் பதிவு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த தவறின் காரணமாக தேறிய இலாபம் அல்லது உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு செலுத்திய வரித்தொகை என்பன பாதிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற தவறினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய காலப்பகுதிக்கான நிலுவை வருமானம் சரியாக கணக்கு செலுத்திய என்பன மேலும், எதிர்காலத்தில் இது போன்ற தவறினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

## 1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

### 1.6.1 முற்பணங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2014 ஆம் மீளளிக்கத்தக்க தொகை ரூபா 100,000 கிடைக்கப்பெற்றிருந்தது. எவ்வாறாயினும் விடுவிப்பதற்கு கடப்பாட்டு எனவே விடுவிப்பதற்கு அல்லது கடந்து விட்டதன் காரணமாக வருமானமாக இனங்காண்பதற்கு எவ்வித நடவடிக்கையினையும் கம்பனி எடுக்கவில்லை.	ஆண்டில் வைப்புத் தீர்மானத்திற்கு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீளளிக்கத்தக்க வைப்பினை விடுவிப்பதற்கு காலப்பகுதியினை விடுக்கம் நேரத்தில் மீளளிக்கத்தக்க வைப்பினை பொறுப்பாக அல்லது வருமானமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	ரூபா 100,000 பதிவழிப்பு காலப்பகுதியினை விடுக்கம் நேரத்தில் மீளளிக்கத்தக்க வைப்பினை பொறுப்பாக அல்லது வருமானமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

## 1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முதலியவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
---	----------	-----------------------	-----------

- (அ) பொது முயற்சிகள் கடிதத்தின் பிரகாரம், கம்பனியின் முழுமையான உரித்து திறைசேரியில் இருந்து பணிப்பாளர் ஒருவரை திணைக்களத்தின் பங்குகளை நியமிப்பதற்கு 2020 டிசம்பர் 15 திறைசேரிக்கு உரிமை செயலாளருக்கு நியமிப்பதற்கு தேவையான ஆம் தேதிய கடித மாற்றம் செய்யவும் மற்றும் திறைசேரியில் இருந்து தேவையான முதலியவற்றுடனான தொடர்பு பணிப்பாளர் ஒருவரை நடவடிக்கை இலக்கம் திறைசேரியின் உறுப்பினர் நியமிப்பதற்கு தேவையான மேற்கொள்ளப்படல் போது பொதுக்கு வேண்டும். PED/S/H/T/1/12(i) ஒருவரை கம்பனியின் நியமிக்கவும் சபைக்கு நியமிப்பாளர் சபைக்கு நியமிக்கவும் வழிகாட்டப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் திறைசேரி இத் தேவையான எவ்வாறாயினும் இந்த வழிகாட்டல் தீர்மானமொன்றை நியமிக்கவில்லை.
- (ஆ) அமைப்பு அக விதியின் பிரகாரம் அமைப்பு அகவிதியின் 26 ஆவது அமைப்பு அகவிதியின் பிரகாரம் தேவையான விதியின் பிரகாரம், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் பிரிவு 38 பொதுக்கூட்டம் எதுவும் அழைக்கப்பட்டிருக்கவில்லை அமைப்பு அகவிதியின் பிரகாரம் தேவையான விதியின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் வேண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

(இ)	அமைப்பு அக விதியின் பிரிவு 50	கடந்த வருடங்களின் பணிப்பாளர் சபை கூட்டம் நடைபெற்றிருக்கவில்லை.	நான்கு போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Eroc முறைமை மற்றும் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் பணிப்பாளர் சபை கூட்டங்கள் நடைபெற்றன. 2022 ஒக்தோபர் (1 ஆம்) முதலாம் வாரத்தில் பணிப்பாளர் சபை கூட்டத்தினை நடத்துவதற்கு கம்பனி திட்டமிட்டுள்ளது.	அமைப்பு அக விதியின் பிரகாரம் கம்பனியின் பணிப்பாளர்களுடன் சபை கூட்டத்தினை ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஈ)	அமைப்பு அக விதியின் பிரிவு 85	கம்பனி ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டிலிருந்து அக விதியின் பிரகாரம் ஆண்டறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை	கம்பனி அதன் ஆண்டறிக்கையினை ஒவ்வொரு வருடமும் நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பித்திருந்தது எவ்வாறாயினும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் பிரகாரம் கம்பனி அதன் ஆண்டறிக்கையினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.	கம்பனியின் அமைப்பு அகவிதியின் பிரகாரம் ஆண்டறிக்கையினை தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(உ)	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 12 (எ)	கணக்காய்வு சட்டத்தின் தேவைப்பாட்டின் பிரகாரம் கம்பனி அதன் அதிகார தொழிற்பாடுகளையும் கடமைகளினையும் நிறைவேற்றிருக்கவில்லை.	முகாமையிடமிருந்து எவ்வித கருத்துரைகளும் இல்லை.	கணக்காய்வு சட்டத்தின் தேவைப்பாட்டின் பிரகாரம் அதன் அதிகார தொழிற்பாடுகளையும் கடமைகளினையும் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
(ஊ)	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 12 (ஏ)	கணக்காய்வு சட்டத்தின் தேவைப்பாட்டின் பிரகாரம் பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்கும் வகையில் கம்பனியின் வளங்கள் பெறுகை செய்யப்பட்டு கால எல்லைக்குள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் மற்றும் வினைத்திறனாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	முகாமையிடமிருந்து எவ்வித கருத்துரைகளும் இல்லை.	கணக்காய்வு சட்டத்தின் பிரகாரம், பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்கும் வகையில் வளங்கள் பெறுகை செய்யப்பட்டு சிக்கனமாகவும் வினைத்திறனாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

## **2. நிதி மீளாய்வு**

### **2.1 நிதி விளைவு**

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 6,811,836 தொகையான இலாபம் ஆனதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 1,165,564 தொகையானதால் நிதி விளைவுகளில் ரூபா 5,646,272 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. HTCC இன் இலாபம் ரூபா 4,868,137 தொகையினால் அதிகரித்தமை மற்றும் சர்வதேச விமான பயணச்சீட்டுகளின் விற்பனை ரூபா 1,973,925 இனால் அதிகரித்தமை என்பன முன்னேற்றத்திற்கான காரணங்களாகும்.

## **3. செயற்பாட்டு மீளாய்வு**

### **3.1 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்**

**கணக்காய்வு விடயம்**

**முகாமைத்துவ கருத்துரை**

**பரிந்துரை**

ஹெலிட்ரீஸ் தொழில்நுட்ப கம்பனி ஒரே நேரத்தில் முன்று வளங்களினை பயிற்சி நிலையத்தில் (HTTC) குழுக்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விணைத்திறனாக பயிற்சி பாடநெறியினை எடுத்திருந்த அதிகபட்ச முயற்சியினை எடுத்திருந்த பயன்படுத்துவதற்கு நடத்துவதற்கு தேவையான போதிலும், தற்போதைய பொருளாதார நடவடிக்கை பிரச்சினைகள் காரணமாகவும் எடுக்கப்படல் வேண்டும். முன்று விரிவுரை மண்டபங்கள் காணப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் குறைந்த கல்வித் தகைமைகள் காரணமாகவும் எவ்வாறாயினும் மண்டபங்களின் முழுமையான இயலாளினை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றமை பயன்படுத்துவதற்கு கம்பனி ஒரு குழுவிற்கு மட்டும்படுத்தப்பட்டது. அதிக விகிதத்தில் காணப்படுவதனாலும் தவறியிருந்தது.